


உலகளாவிய நோய்த்தொற்றின்போது மேற்கொள்ளப்பட்ட இறைக்கொள்கைகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக்கான இறைக்கொள்கைசார் பதிலிறுப்புக்கள் அரசு நிதியின் மீது குறிப்பிடத்தக்களவான சுமையை ஏற்படுத்தி நாடுகளில் இறைசார் அழுத்தங்களின் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தபோதிலும் அது உலகிலுள்ள பொருளாதாரங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலான விளைவுகளைக் கட்டுப்படுத்தி நோய்த்தொற்றுக்குப் பின்னரான மீட்சியினை வசதிப்படுத்தியிருந்தது. எதிர்பாராத மற்றும் முன்னொருபோதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு பதிலிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட துரித இறைசார் வழிமுறைகளின் அளவு, வகை மற்றும் உள்ளடக்கம் என்பன வேறுபட்டிருந்ததுடன் அவை ஒவ்வொரு நாட்டினதும் சிறப்பியல்புவாய்ந்த கட்டமைப்பு, உட்பொதிந்த மற்றும் இறைசார் சலுகைகள் என்பவற்றின் மீதும் தங்கியிருந்தன. சிறிய தோற்றம்பெற்றுவருகின்ற சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் அத்தகைய இறைசார் தூண்டல்களுக்கு இடமளிப்பதற்கு முன்னேற்றமடைந்த மற்றும் தோற்றம்பெற்றுவருகின்ற சந்தைகள் சார்பு ரீதியில் போதியளவான இறைசார் நெகிழ்ச்சித்தன்மைகளுடன் சிறந்த நிலைமைகளில் காணப்பட்டன. சுகாதாரம் மீதான அதிகரித்த செலவினம், தொழிலந்ரோடுக்கான நன்மைகள் மற்றும் ஏனைய நிவாரணங்களை வழங்குதல், வரிச் சலுகைகள் மற்றும் வரியினைப் பிற்போடுதல், திரவத்தன்மை உதவிகள், பங்குரிமை மூலதன உட்செலுத்தல்கள் உள்ளடங்கலாக நேரடியான வரவு செலவுதிட்டம் சார்ந்த வழிமுறைகள் அதேபோன்று பிற்போடப்பட்ட படுகடன் கொடுப்பனவுகளுக்கான உத்தரவாதத்தை வழங்குதல் உள்ளடங்கலாக நேரடியற்ற நடவடிக்கைகள் பல்வேறு நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுவான இறைக்கொள்கை வழிமுறைகளாக காணப்படுகின்றன. பற்றாக்குறைக்கான நிதியிட்டம் ஊடான இறைத் தூண்டல்களின் உறுதியான சீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி மெதுவடைதலுடன் இணைந்ததான உலகளாவிய நோய்த்தொற்றின் தொடர்ச்சியான தாக்கங்கள் என்பன அநேகமான பொருளாதாரங்களின் இறைத்தொழிற்பாடுகளின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அவற்றினூடாக தொடர்புடைய நாடுகளின் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருந்தது.

ஏனைய குறைந்த நடுத்தர வருமானம் பெறும் மற்றும் சந்தையை அணுகக்கூடிய நாடுகளில் அறிக்கையிடப்பட்டவாறு, உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் முக்கியமாக இலங்கையின் இறைத்துறையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இறைசார் தலையீடுகளை கணிசமானளவில் மேற்கொள்வதற்கு போதியளவு இறைசார்ந்த இடைவெளிகள் கிடைக்கப்பெறாத நிலையில் இலங்கை அரசாங்கமும் நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து ஏற்படுத்தப்பட்டிருந்த அழுத்தங்களின் முன்னுரிமைகளை கையாள்வதற்கும் பல்வேறு வகையான இறைத் தூண்டல்களை வழங்குவதற்கும் அர்ப்பணித்திருந்தது. சுகாதாரக்

கவனிப்பு மற்றும் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் அதேபோன்று பாதிக்கப்படும் தன்மையுடைய வகுப்பினருக்கான நிதிசார் மற்றும் பண்டங்களின் மாற்றல் கொடுப்பனவுகள் என்பவற்றிற்கான அதிகரித்த செலவுகளின் காரணமாக அரசாங்கம் 2020 மற்றும் 2021 காலப்பகுதிகளில் உலகளாவிய நோய்த்தொற்றிற்காக குறைந்தது முறையே ரூ.117.5 பில்லியன் மற்றும் ரூ.134.8 பில்லியன்களை செலவிட்டிருந்தது. 2019இற்கு பின்னரான காலப்பகுதியிலிருந்து மந்தமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு தூண்டுதலளிப்பதற்காக அரசாங்கம் குறைந்த வரிக்கட்டமைப்பினைத் தொடங்கியிருந்ததுடன் இக்குறைவான வரிச் சூழல் நோய்த்தொற்றுக் காலப்பகுதியிலும் பேணப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் மருந்துகள் உள்ளடங்கலாக சில அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக பல்வேறுபட்ட வரி நிவாரணங்களும் வழங்கப்பட்டிருந்தன. இதன்விளைவாக, மிதமடைந்த வரி வீதங்கள், வரி விலக்கு மட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட அதிகரிப்புக்கள் அதேபோன்று மந்தமான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக வீழ்ச்சியடைந்த வரி அடித்தளத்தின் விளைவாக நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் அரசிசையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதற்கமைய, வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையானது 2020 மற்றும் 2021 காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 11.1 சதவீதத்திற்கும் 12.2 சதவீதத்திற்கும் அதிகரித்திருந்தது. அதேவேளை, 2021 ஒத்தோபரில் வெளியிடப்பட்ட கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக்கான இறைக்கொள்கை பதிலிறுப்புக்கள் பற்றிய இறைக் கண்காணிப்புத் தரவுத்தளத்தின் பிரகாரம், உலகளாவிய நோய்த்தொற்று தொடர்பில் அரசிற்கான ஒன்றுதிரண்ட மேலதிகச் செலவிடல் பெறுமதி மற்றும் இழக்கப்பட்ட அரசிசை என்பன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 1.1 சதவீதமாகவிருந்தது. இது பிராந்தியத்திலுள்ள இணையான நாடுகளுடன் அதாவது இந்தியா (4.1 சதவீதம்), பாகிஸ்தான் (2.0 சதவீதம்), வங்காளதேசம் (2.3 சதவீதம்) மற்றும் மாலத்தீவுகள் (8.0 சதவீதம்) போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகக் காணப்படுகின்றது. மேலும், நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட


வரைபடம் சி.கு. 3.1
அரசு செலவினம் மற்றும் அரசிசை




இறை வசதியுடன் இலங்கையில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்கள் என்பன பிரதானமாக தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையின் ஊடாக ஆதரவளிக்கப்பட்டிருந்தன. உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் குறைவடைந்த வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் மற்றும் கணிசமான படுகடன் பணிக் கொடுப்பனவுகள் என்பன இறை மற்றும் வெளிநாட்டுத் துறைகள் என்பவற்றின் மீது மேலதிக அழுத்தங்களினை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக, புதிய வெளிநாட்டு நிதியீட்டல் மூலங்களுக்கு காணப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வழிகள், பன்னாட்டு மூலதனச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள திரவத்தன்மை வரையறைகள் அதேபோன்று இலங்கையின் நாட்டிற்கான தரக்குறைப்புகள் என்பவற்றுடன் நிதியீட்டல் இடைவெளிகளை நிரப்புவதற்காக அரசாங்கமானது உள்நாட்டுக் கடன்பெறுதல்களுக்கு விசேடமாக உயர்ந்தளவில் மத்திய வங்கி மற்றும் வங்கித்தொழில் துறை என்பவற்றில் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. அத்தகைய இறைச் சமயின்மைகள் 2020இன் இறுதி மற்றும் 2021இன் இறுதிக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் படுகடன் அளவினை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 100.6 சதவீதம் மற்றும் 104.6 சதவீதம் போன்ற மட்டங்களை அடைவதற்கு இட்டுச்சென்றிருந்தது.

இருந்தபோதிலும், இலங்கையில் காணப்படுகின்ற தற்போதைய பலவீனமான இறை நிலை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பேரண்டப் பொருளாதார பிரச்சினைகள் என்பன முழுமையாக நோய்த்தொற்று நிலைமையின் காரணமாக ஏற்பட்டவையல்ல. மாறாக, அவை இறைத் துறையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் காணப்படுகின்ற பிரச்சினைகளின் பிரதிபலிப்பாகும். பல தசாப்தங்களாக இலங்கை விடாப்பிடியான இறைப் பற்றாக்குறைகளினால் பீடிக்கப்பட்டு வருவதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் ஆகிய இரண்டிலுமிருந்து அரசாங்கம் தொடர்ச்சியாகக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததுடன் அரசாங்கப் படுகடனின் திரட்டலினையும் ஏற்படுத்தியிருந்தது. அதன்விளைவாக, அரசாங்கத்தின் வருமானம் மற்றும் நாட்டிற்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் என்பவற்றின் பெருமளவான பகுதி படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டியிருந்ததுடன் உற்பத்தித் திறன் வாய்ந்த முதலீடுகளுக்கு சிறிதளவான அனுமதியினையே வழங்கியிருந்தது. 1994ஆம் ஆண்டு தொடக்கம், அரசிறை மற்றும் கொடைகளின் அளவானது குறைந்தது அரசாங்கத்தின் மீண்டெழும் செலவினத்தையேனும் நிறைவேற்றிக்கொள்வதற்குப் போதுமானதாக இல்லாதிருந்துவருவதுடன் பொதுவாக எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் படுகடன் மீள்செலுத்தங்களின் சாத்தியத்தன்மை போன்றவற்றிற்கு பங்களிப்பு செய்யாத மீண்டெழும் செலவினத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடன் பெறப்படவேண்டியதனை அவசியப்படுத்தியிருந்தது. மேலும், வரைபடம் சி.கு.3.1 இல் எடுத்துக்காட்டப்பட்டவாறு, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அரசிறை மற்றும் கொடைகளின் மொத்தப் பெறுமதியானது சம்பளங்கள், ஓய்வூதியம் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் என்பனவற்றை உள்ளடக்குகின்ற இறுக்கமான செலவுகளைக் காட்டிலும் நன்கு கீழ் மட்டத்தில் காணப்பட்டதுடன் இப்பிரச்சனையின் தீவிரத்தன்மையினை அதிகரித்துள்ளது. முன்னொருபோதுமில்லாத 2019இன் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரியளவான வரிக்குறைப்பானது அரசாங்கத்தின் குறைந்தளவான அரசிறை

வரைபடம் சி.கு. 3.2
அரசிறை - வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக உண்மையானவை



வரைபடம் சி.கு. 3.3
அரசு செலவினம் - வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக உண்மையானவை



பிரச்சினையினை தீவிரப்படுத்தியிருந்ததுடன் 2020 மற்றும் 2021 காலப்பகுதியில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கான நாணய நிதியீட்டத்தினையும் கட்டாயப்படுத்தியிருந்தது.

வரலாற்று ரீதியான உண்மையான தரவுப் போக்கில் பிரதிபலிக்கப்பட்டவாறு ஒட்டுமொத்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் படுகடன் மட்டம் என்பவற்றை கடந்த பல ஆண்டுகளாக நிலைபெறத்தக்க மட்டமொன்றிற்குக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் இலக்குகளை எடுத்துரைக்கின்ற வரவுசெலவுத்திட்ட உரையுடன் சேர்த்து வெளிப்படுத்தப்பட்ட நடுத்தரகாலப் பேரண்ட இறைக் கட்டமைப்பு ஒருபோதும் கைகூடவில்லை. அரசிறை தொடர்பாக வரவு செலவுத்திட்டத்தில் காணப்படுகின்ற மிகையான இலக்குகள் மற்றும் மேலதிகமாக மதிப்பிடப்பட்ட அரசிறைக்கு இணங்கியதாக வருடாந்த செலவினங்களை திட்டமிடுதல் என்பன எதிர்பார்க்கப்பட்டதனைக் காட்டிலும் எப்போதும் விரிவானதொரு வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு இட்டுச்சென்றிருந்தன. அதேவேளை, பொறுப்பு வாய்ந்த இறை முகாமைத்துவம், முன்மதியுடைய பொதுப்படுகடன் முகாமைத்துவத்துவம் மற்றும் 'இறை விதிகள்' என்பவற்றை

அமுலாக்குவதன் ஊடான இறை விவகாரங்கள் மீதான பொதுக்கூர்ந்தாய்வின்மையும்தற்போது செயற்பாட்டில்லாத பிணிக்கின்ற விதிகளையும் நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக உறுதிசெய்வதற்காக 2003ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க இறை முகாமைத்துவம் (பொறுப்புச் சட்டம்) இயற்றப்பட்டது. இறை முகாமைத்துவச் சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டவாறு அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை, பொதுப் படுகடன் மற்றும் எதிர்பார்ப்பு பொறுப்புக்கள் என்பவற்றுடன் தொடர்புடைய இவ் இறைவிதிகள் அட்டவணை சி.கு.3.1 இல் தரப்பட்டவாறு பின்னர் திருத்தம் செய்யப்பட்டன. தொடர்ச்சியாக பதவிக்குவந்த அரசாங்கங்கள் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை விதியினை தொடர்ச்சியாக நிறைவேற்றியிருக்காத அதேவேளை பொதுப்படுகளைக் குறைத்தல் மற்றும் எதிர்பார்ப்பு பொறுப்புக்களை மட்டுப்படுத்தல் என்பன தொடர்பிலான இறை விதிகள் குறித்துரைக்கப்பட்ட மைற்கற்களை எய்தியிருக்கவில்லை. மாறாக, இறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டமானது கால இலக்குகளை நீடித்தல் மற்றும் மேலதிக வரவுசெலவுத்திட்டத்திற்கான பல ஒப்புதல்கள் என்பவற்றின் ஊடாக பல தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்மதியுடைய இறை முகாமைத்துவத்தை உறுதிசெய்வதற்கான வலுவான அர்ப்பணிப்பு முன்மொழியப்பட்ட இறைத் திரட்சிக்கான சான்றாகக் காணப்படவில்லை.

அட்டவணை சி.கு. 3.1

இலங்கையின் இறை விதிகளின் கட்டமைப்பு

இறை விதிகள்	இறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டம் 2003	திருத்தம் 2013	திருத்தம் 2016	திருத்தம் 2021
இறைப் பற்றாக்குறை	2006 அளவிலும் அதற்கு அப்போதும் ஆனால் 5 சதவீதத்திற்கும் குறைவு	மாற்றமில்லை	மாற்றமில்லை	மாற்றமில்லை
பொதுப்படுகடன் (மொ.உ.உ.ஹ்பத்தியின் பங்கு)	2006 அளவில் 85 சதவீதத்தினை விடக் குறைவு மற்றும் 2013 இறுதியளவில் 60 சதவீதத்தினை விடக் குறைவு	2013 அளவில் 80 சதவீதத்தினை விடக் குறைவு மற்றும் 2020 இறுதியளவில் 60 சதவீதத்தினை விடக் குறைவு	மாற்றமில்லை	2030 இறுதியளவில் 60 சதவீதத்தினை விடக் குறைவு
திறைசேரி உத்தரவாதங்கள் (மொ.உ.உ.ஹ்பத்தியின் பங்கு)	3 வருட அகாசகின்ற சராசரி மொ.உ.உ.ஹ்பத்தியின் அடிப்படையில் 4.5 சதவீதத்தினை விடக் குறைவு	மொ.உ.	மொ.உ.	மொ.உ.
		உஹ்பத்தியின் 7.5 சதவீதம்	உஹ்பத்தியின் 10 சதவீதம்	உஹ்பத்தியின் 15 சதவீதம்

மூலம் : இறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்தான திருத்தங்கள்

வில்லை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பவற்றின் மீதான பலவீனமான இறைச் செயலாற்றத்தின் தாக்கம்

சேர்ஜன்ட் மற்றும் வெல்லன் (1981) கூறுவதற்கமைய, இறை ஆதிக்கத்திற்கு மத்தியிலும் இறைத் தொழிற்பாடுகள் தரப்பட்ட உயர்வான வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைப்பாதையொன்றிற்கு நிர்ணயிக்கப்படுகின்றபோது அரசாங்கத்தின் கடன் தீராற்றலை உறுதிசெய்வதற்கு மத்திய வங்கிகள் தொடர்ச்சியான உரிமை வருவாய்களை ஈடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தன. பலன்சார்ட் (2004) என்பவரும் உயர்வான படுகடனைக் கொண்ட சூழலொன்றில் நாணயக்கொள்கையின் ஊடாக மாத்திரம் பணவீக்க இலக்கிடல் வெற்றிகரமாக அமையாது என்பதை உறுதிப்படுத்துகின்றார். பணவீக்கத்தை இலக்கிடப்பட்ட வீதத்தில் பேணும் நோக்குடன் உண்மை வட்டி வீதத்தினை உயர்த்துவதற்கான நாணய மேலாண்மைச் சபையின் முயற்சியானது இறைத்திரட்சி தொடர்பில் இறை மேலாண்மைச்

சபையானது விருப்பமின்றிக் காணப்படுமாயின் அதிகரித்த கடன்பெறல் செலவுகளின் ஊடாக படுகடன் மட்டங்கள் மோசமடையக்கூடும். மேலும், படுகடன் மட்டங்களில் ஏற்படும் அதிகரிப்பானது நாட்டிற்கான தவணை தவறுதல் இடர்நேர்வினை தீவிரப்படுத்தி செலாவணி வீத தேய்மான அழுத்தத்தினை நெருக்கமடையச் செய்யக்கூடுவதுடன் அதனூடாக குறைவான பணவீக்கத்திற்கு மாறாக உயர்வான பணவீக்கத்திற்கு இட்டுச்செல்லக்கூடும். எனவே, பலன்சார்ட் (2004) என்பவர் உயர்வான படுகடன் சூழலொன்றில் பணவீக்கத்தினை முறியடிப்பதற்கு நாணயக்கொள்கையினை மாத்திரம் பயன்படுத்தவதற்குப் பதிலாக இறைக்கொள்கையினைப் பயன்படுத்தி வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையினைக் குறைத்து அதனூடாக அரசாங்கப் பொதுப்படுகடன் மட்டங்களை குறைக்க முனைவதன் ஊடாக பணவீக்கமானது முகாமை செய்யப்படவேண்டுமென வலியுறுத்துகின்றார். அதேவேளை, பொதுப்படுகடனில் உயர்வுடன் ஈடுகொடுப்பதற்கு சாத்தியமான தீர்வுகளாக பணவீக்கம் மற்றும் நிதியியல் கட்டுப்பாடு¹ என்பன சாத்தியமான தீர்வுகளாக அமையக்கூடுமென சில அறிஞர்கள் வாதிடுகின்றனர் (நெயின்சாட் மற்றும் ஸ்பெர்ன்சியா, 2011). எனினும், விசேடமாக உள்நாட்டு வங்கிகளிலிருந்து அரசாங்கம் கடன்பெறுகின்றபோது நீண்டகால நிதியியல் கட்டுப்பாடுகள் வங்கிகளுக்கு இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகளைத் தோற்றுவித்து வங்கிகளின் ஐந்தொகைகளை சீர்குலைப்பதனால் நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டிற்கு அது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மாறாக, சந்தைப் பங்கேற்பாளர்கள் குறிப்பாக கடன் பெறுதல் செலவுகளை அதிகரிக்கக்கூடிய அரசாங்கப் பிணையங்கள் விளைவு வீதங்களில் உயர்வான பணவீக்க எதிர்பார்க்கைகளை உள்ளகப்படுத்துகின்றபோது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு பொருளாதாரத்தில் பணவீக்கம் உயர்வடைவதற்கு இடமளிப்பதனூடாக வரவுசெலவுத்திட்ட மீதி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக படுகடன் மட்டத்தை மேம்படுத்துவதானது எதிர்வினையாற்றக்கூடியதாக மாறக்கூடும்.

தற்போது, இலங்கை மத்திய வங்கியானது பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டிற்கான வங்கியின் பொறுப்பாணைக்கிசைவாக பணவீக்கத்தினை குறைவான மற்றும் நிலையான மட்டங்களில் பேணுகின்ற நோக்குடன் நெகிழ்ச்சிதன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் நாணயக் கொள்கையினை நடாத்துகின்றது. எனினும், தொடர்ச்சியான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை, உயர்வான அரசாங்கப் படுகடன் மட்டங்கள் அண்மைக்காலங்களில் பற்றாக்குறை நிதியிடலுக்காக அரசாங்கம் மத்திய வங்கியின் மீது அதிகளவு தங்கியிருந்தமை என்பன நாணயக்கொள்கையை வினைத்திறன்மீக்கவாறு நடாத்துவதனை வலிதற்றதாக்கியுள்ள அதேவேளை நிதியியல் முறைமையின் மீதான உறுதிப்பாட்டினையும் அச்சுறுத்துகின்றது. 2021இன் பிந்திய காலப்பகுதியில் வழங்கல்பக்க இடையூறுகள் பணவீக்கத்தின் துரிதமடைதலினால் தோற்றுவிக்கப்பட்டு நாட்டின் பணவீக்க இலக்கின் உயர்மட்டத்திற்கு அப்பால் சென்றிருந்ததுடன் வங்கித்தொழில் துறை மூலம் பிரதானமாக

¹ நிதியியல் அடக்குமுறை என்பது வட்டி வீதங்கள் மீது வெளிப்படையான அல்லது உள்ளாற்ற உச்சங்களின் வாயிலாக அரசாங்கத்திற்கான கடன்பெறுதல் செலவுகளைக் குறைப்பதற்கும் ஒப்பீத மயம் மற்றும் சேமலாப நிதியங்கள் போன்ற கட்டுக்காப்பு உள்நாட்டு மூலங்களினால் அரசாங்கத்திற்கு பணிக்கப்படும் கடன் வழங்கலுக்கும் எல்லை தாண்டிய மூலதன அசைவுகளை ஒழுங்குபடுத்தல் அத்துடன் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்குமிடையிலான வலுவான தொடர்பு என்பவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

அரசாங்கத்திற்கான அதிகரித்த கொடுகடனினால் தூண்டப்பட்ட கேள்வியும் பணவீக்கத்தின் உச்சத்திற்கான காரணமொன்றாக நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதாரம் பற்றிய வரலாறானது உயர்வான பணவீக்க நிகழ்வுகள் இறை சமயின்மைகளுடன் இணைந்து செல்வதாக எடுத்துக்காட்டுகின்றது. ஆகையால், நீண்டகால விலை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு இறைத்திரட்சியானது முக்கிய நிபந்தனையொன்றாக காணப்படுகின்றது.

பொருளாதார மந்தத்திற்கு மத்தியில் இறைத்திரட்சி

உலகின் பிற நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் மற்றும் இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு மத்தியில், இறைத்திரட்சியானது அதன் பலவீனமான நிலை காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படும் நீடித்த தாக்கங்களை தவிர்ப்பதற்கு மொத்த கேள்வியை அதிகளவிற்கு குறைக்காத வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படல் வேண்டும். இறைச்சிக்கனம் என்றும் அழைக்கப்படும் இறைத்திரட்சியானது குறுங்காலத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் மீது சுருக்கமான தாக்கவிளைவுகளை கொண்டிருக்குமென நியமமான கெயின்சிய முன்மொழிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி, இறைத்திரட்சிக்கான முயற்சிகளின் விளைவாக, பொருளாதார வளர்ச்சியின் மெதுவடைதலினால் ஏற்பட்ட குறைந்த அரசிறைச் சேகரிப்பு மற்றும் குறைந்த பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பவற்றின் காரணமாக நாட்டின் இறைச் செயலாற்றமானது மேலும் பாதிப்படையலாம். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது உலகளாவிய நோய்த்தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதனால் நோய்த்தொற்று காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இறைத்திரட்சியானது கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் கரிசனையொன்றாக காணப்படுகின்றது. எனினும், தொடர்ச்சியாக காணப்பட்ட பலவீனமான இறை நிலைமைகள் உயர் பணவீக்கம், பலவீனமான நாணயம் மற்றும் வங்கித்தொழில் துறையின் இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகள்,

அதிகளவிலான நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்குதல், முதலீட்டாளர் நம்பிக்கையை குறைத்தல் மற்றும் நிதியியல் முறைமையில் உள்ள பாதிப்புகளை மோசமாக்குதல் போன்ற எண்ணற்ற பேரண்டப்பொருளாதார சமயின்மைகளை இலங்கைப் பொருளாதாரத்தில் தூண்டியுள்ளதன்மையால் இதுவரை உயர் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான தடையினையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இம்முக்கியமான சூழலில் பேரண்டப்பொருளாதார சமயின்மைகளை தீர்ப்பதன் வாயிலாக பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டை அடைகின்ற குறிக்கோளானது குறுங்காலத்தில் உயர் வளர்ச்சியை அடையும் குறிக்கோளை பதிலீடுசெய்கின்றது. பாரம்பரிய கெயின்சிய கருத்திற்கு மாறாக குறிப்பாக பொதுப்படுகடன் உயர்வாக இருக்கின்றபோது பாரியளவான இறைத்திரட்சியை பொதுமக்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உணருகின்றபோது இறைத்திரட்சியின் சுருக்கமான தாக்கங்களை எதிரீடு செய்வதற்கு சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக அண்மைக்கால ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன (கியாவசி மற்றும் பகானோ, 1990). மறுபுறத்தில், அரசாங்கமானது இறைத்திரட்சியை அடைவதற்கு முயற்சிக்கும்போது, அரசாங்கத்திற்கான கடன்பெறும் தேவைப்பாட்டில் நிரந்தர குறைப்பு ஏற்படுமென வீட்டுத்துறையினர் அறிந்திருப்பார்களாயின் தனியார் நுகர்வானது அதிகரிக்கும். அரசாங்கத்தின் கடன்பெறுகைகளின் அத்தகைய குறைப்பானது எதிர்காலத்தில் குறைந்த வரிகளை ஏற்படுத்துமென்பதுடன் இதனூடாக வீட்டுத்துறையினருக்கான ஆயுட்கால வருமானத்தை உயர்ந்தளவில் அதிகரிப்பதற்கும் தற்போதைய காலப்பகுதியில் அவர்கள் மேற்கொள்ளும் நுகர்வினை அதிகரிப்பதற்கும் ஊக்குவிக்கின்றன. மறுபுறத்தில், அரசாங்கத்திற்கான கடன்பெறுகைகளின் தேவைப்பாடுகளில் ஏற்படும் குறைப்பானது குறைந்த பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் குறைந்தளவான பொருளாதார நிச்சயமற்றதன்மை என்பவற்றை ஏற்படுத்துவதன் காரணமாக பொதுப்படுகடன் வழங்கல்களுடன் தொடர்புடைய பணவீக்க இடர்நேர்வு மட்டம் மற்றும் செலுத்தத் தவறுவதற்கான இடர்நேர்வு மட்டம் என்பன குறைவடையும். இது உண்மை வட்டி வீதங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுப்பதுடன் அதிக உற்பத்தித்திறன் வாய்ந்த தனியார்

அட்டவணை சி.கு. 3.2
இலங்கையின் வருமான வரி எதிர் பிராந்திய நாடுகள்

இலங்கை		இந்தியா		பாகிஸ்தான்		சிங்கப்பூர்		தாய்லாந்து	
வரி விதிக்கத்தக்க மட்டங்கள் (இ.ரூ. மில்.)	வரி வீதம் (%)	வரி விதிக்கத்தக்க மட்டங்கள் (இந்திய ரூ. மில்.)	வரி வீதம் (%)	வரி விதிக்கத்தக்க மட்டங்கள் (பாகி.ரூ. மில்.)	வரி வீதம் (%)	வரி விதிக்கத்தக்க மட்டங்கள் (சி.டொ. மில்.)	வரி வீதம் (%)	வரி விதிக்கத்தக்க மட்டங்கள் (தா.பாட். மில்.)	வரி வீதம் (%)
0-3	0	0-0.25	0	0-0.6	0	0.005-0.02	1	0-0.15	0
3 -6	6	0.25-0.5	5	0.6-1.2	5	0.02-0.035	3	0.15-0.3	5
6-18	12	0.5-0.75	10	1.2-1.8	10	0.035-0.05	8	0.3-0.5	10
18 இற்கு மேல்	18	0.75-1	15	1.8-2.5	15	0.05-0.07	13	0.5-0.75	15
		1-1.25	20	2.5-3.5	17.5	0.07-0.1	21	0.75-1	20
		1.25-1.5	25	3.5-5	20	0.1-0.25	24	1-2	25
		1.5 இற்கு மேல்	30	5-8	22.5	0.25-0.4	24.5	2-5	30
		8-12	25	8-12	25	0.4-0.6	25	5 இற்கு மேல்	35
				12-30	27.5	0.6-1	26		
				30-50	30	1-2	28		
				50-75	32.5	2 இற்கு மேல்	30		
				75 இற்கு மேல்	35				

மூலம் : Pricewaterhousecoopers – உலக வரித் தொகுப்பு

முதலீட்டின் உள்ளீட்ப்பையும் அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கும். ஆகையால், பல்வினமான இறை நிலைமைகளில் இருந்து வெளிப்படுத்தப்படும் கடுமையான பேரண்டப் பொருளாதார சமமின்மைகளை கருத்திற்கொண்டு, குறிப்பாக நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட இறைத்திரட்சி வழிமுறைகள் இலங்கைப் பொருளாதாரத்திற்கு மிகவும் நன்மை பயக்கத்தக்கதாக அமையக்கூடும். எனினும், குறுங்காலத்தில் சாத்தியமான சுருக்க விளைவுகளைக் குறைத்து அதன்மூலம் இறைச் சிக்கனம் “தாமகவே தமது திட்டத்தை முறியடித்தல்” உபாயமாக இருப்பதைத் தடுக்கும் விதத்தில் ஒருங்கிணைப்பு உத்திகளின் உத்தமமான இணைப்பை இலங்கை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது.

அதேநேரம், இறைத்திரட்சி செயல்முறையானது பல்வேறு பொருளாதாரப் பிரிவுகளில் சமமற்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன் இதன்விளைவாக சமத்துவமின்மை விரிவடைவதற்கும் இட்டுச்செல்லக்கூடும். இறைச் சிக்கனமானது கொவிட்-19 நோய்த்தொற்றின் மூலமாக தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சமமின்மைகளை மேலும் மோசமடையச் செய்யக்கூடும். எனவே, வெளியீட்டு விளைவுகளை மாத்திரமன்றி, சிக்கன வழிமுறைகளால் சமூகப் பிளவுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருத்திற்கொண்டு இறைத்திரட்சி உபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.

முன்னோக்கிய பயணம்

இலங்கையின் இறை நிலைமைகள் உலகளாவிய நோய்த்தொற்று காலப்பகுதிக்கு முன்னரே மோசமடைந்திருந்த அதேவேளை நோய்த்தொற்றானது இறைத் துறையில் ஏற்கனவே இருக்கின்ற கடுஞ்சிக்கல்களை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, உறுதிப்பாட்டையும் நீண்டகால நிலைபெறத்தக்க பொருளாதார வளர்ச்சியையும் உறுதிசெய்வதற்கு இறைத்திரட்சியானது முக்கிய முன்னுரிமையாக விளங்குகின்றது. பொருளாதார மீட்சி இடம்பெறுகின்றபோது கொள்கை தொகுப்பானது குறைந்த பொருளாதாரச் செலவுகளுடன் தேவையான இறைத்தாக்கங்களை உருவாக்குவதனை உறுதிசெய்வதற்காக சிறிய இறைப் பெருக்கிகளைக்² கொண்ட இறைக் கருவிகளைப் பயன்படுத்தி, “வளர்ச்சிக்கு உகந்த” முறையில் இறைத்திரட்சி வழிமுறைகள் வடிவமைக்கப்படல் வேண்டும். இதனை மேற்கொள்வதன் விளைவாக, இறைக் கொள்கை ஊடுகடத்தல் பொறிமுறையின் தெளிவான புரிதல் மற்றும் வெவ்வேறுபட்ட அரசிறை மற்றும் செலவினக் கூறுகளுடன் தொடர்புடைய பிரிக்கப்பட்ட மட்டத்திலான இறைப் பெருக்கிகளுடன் தொடர்புடைய வெவ்வேறுபட்ட இறைச்சாதன பெருக்கிகளின் அளவு என்பன வெளியீடு மற்றும் சமமின்மைகள் என்பவற்றின் மீது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒருங்கிணைப்பு தொகுப்பொன்றை வடிவமைக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

அரசிறையை அடிப்படையாகக்கொண்ட இறைத்திரட்சியினைக் காட்டிலும் செலவினத்தை அடிப்படையாகக்கொண்ட இறைத்திரட்சியானது குறைந்தளவான சுருக்க தாக்க

விளைவுகளை ஏற்படுத்துமென ஏனைய நாடுகளின் அனுபவரீதியான சான்றுகள் எடுத்துரைக்கின்றன (அலசினா, பவெரோ, மற்றும் கியாவசி, 2019). எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தளவான வரி வருவாயைக் கருத்திற்கொள்கின்றபோது இலங்கை இன்னமும் வெளியீட்டில் குறைந்தளவான இடையூறுகளுடன் அரசிறைக் கொள்கைகளின் ஊடாக இறைத்திரட்சிக்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியப்பாட்டைக் கொண்டுள்ளது. பிரேசில், கனடா, பின்லாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான அரசிறையை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி வழிமுறைகள் வரித்தளத்தை விரிவுபடுத்துவதிலும் வரி நிருவாகத்தை இலகுவடுத்துவதற்கான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதிலும் கவனத்தை செலுத்தியிருந்தன (ஒக்வுஓகி, 2014). இக்கடினமானத் தருணத்தில் பெறுமதிசேர்வரி போன்ற நேரில் வரி வீதங்களை உயர்த்துவதானது குறைந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வீட்டுத்துறையினரின் நுகர்வுகளை விகிதாசார முறையில் பாதிக்கக்கூடும் என்பதனால் வெளியீடு மற்றும் பகிர்நதளிப்பு போன்றன தொடர்பிலான விளைவுகளை குறைக்கின்ற அதேவேளை அரசிறையை அதிகரிப்பதற்கு பெறுமதி சேர்க்கப்பட்ட வரித்தளத்தை விரிவுபடுத்துவது (பெறுமதிசேர் வரியை செலுத்துகின்ற வியாபாரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்) பொருத்தமானதொரு தெரிவாக இருக்கக்கூடும். இது தொடர்பில் பெறுமதிசேர்வரி விலக்கு மட்டமானது கடந்த பெறுமதிசேர் வரி மட்ட சீராக்கத்திற்கு³ முன்னர் இருந்த மட்டங்களுக்கு கீழ்நோக்கி திருத்தப்பட முடியும். அதேவேளை, பொருளாதார வளர்ச்சியின் மீதான மிதமான தாக்கத்தைக் கருத்திற்கொண்டு மூலதன வருவாய் மீதான வரிகள் தனிப்பட்ட அளவில் அதிகரிக்கப்படலாம்.

இலங்கையில் ஒப்பீட்டளவில் இறுக்கமான ஊதிய கட்டமைப்புகள் மற்றும் இறுக்கமான வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை பரிசீலனையில் கொண்டு, நிறுவனங்களின் செலவுகள் மற்றும் ஊழிய உள்ளீட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாமல், வரி விலக்கு மட்டங்கள் மற்றும் வரி வீத வகைகளையும் கடந்த வரித் திருத்தத்திற்கு முன்னராக காணப்பட்ட மட்டங்களுக்கு சீராக்குகின்ற அதேவேளை மேம்படுத்தப்பட்ட தனியாளர் வருமான வரி அல்லது தனியாளர் வருமான வரி வீதங்கள் போன்றவற்றை ஏனைய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் குறிப்பிடத்தக்கதொரு மட்டமொன்றிற்கு உயர்த்தப்பட முடியும். மிக முக்கியமாக, வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் என்பவற்றை கட்டுப்படுத்துவதன் ஊடாக நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் அரசிறையை அதிகரிப்பதற்கு பல்வேறுபட்ட நிருவாக மற்றும் நடைமுறைப்படுத்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

செலவினக் குறைப்பானது அரசாங்கத்தின் உயர்ந்தளவான அர்ப்பணிப்பையும் வினைத்திறன்மிக்கதொரு நன்மையையும் பிரதிபலிக்கின்றமையினால் செலவினக் குறைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற இறைச்சிக்கனமானது மிகவும் வெற்றிகரமானதாகுமென ஏனைய நாடுகளின் கடந்தகால அனுபவங்கள் சான்றுபகர்கின்றன (பிரைஸ், 2010). ஏனைய நாடுகளில் இறைத் திரட்சியை மேற்கொள்வதில்

2 இறைப்பெருக்கியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இறைச் செலவினம் அல்லது வரிகளின் அதிகரிப்பின் விளைவை அளவிடுகின்றது.

3 2019 திசம்பரில், பெறுமதிசேர் வரி விலக்கு மட்டமானது ஆண்டொன்றுக்கு ரூ.12 மில்லியனில் இருந்து ஆண்டொன்றுக்கு ரூ.300 மில்லியனுக்கு மேல்நோக்கித் திருத்தப்பட்டது.

சம்பளங்கள் மற்றும் மாற்றல் கொடுப்பனவுகள் மிகவும் வினைத்திறன் மிக்கவையாக காணப்படுகின்றன. நென நிரூபிக்கப்பட்டபோதிலும், இலங்கையின் தற்போதைய சூழலைப் பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசியல் செலவுகள் மற்றும் இறுக்கமான தொழிலாளர் சந்தை நிலைமைகள் என்பவற்றை அவதானிக்கின்றபோது அத்தகைய நடவடிக்கைகள் எளிதானதாக அமையமாட்டாது. எனவே, குறைந்தபட்சம் சிறந்த மானியங்களை இலக்காகக் கொண்டு அரசாங்க சேவைகளுக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் முக்கியமான பொது ஊதியங்கள் மீதான திருத்தம் என்பவற்றை மேற்கொள்வது தொடர்பில் அவதானத்துடன் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். மறுபுறத்தில், மூலதனச் செலவினங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினம் என்பவற்றில் ஏற்படுத்தப்படுகின்ற குறைப்பானது குறிப்பாக பெளதீக மற்றும் மென்பாக உட்கட்டமைப்பில் காணப்படுகின்ற நாட்டின் குறைபாடுகள் காரணமாக குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு அதிக சுருக்கத்தாக்க விளைவுகளை உருவாக்கக் கூடும். எனவே, கணிசமான மூலதனச் செலவினக் குறைப்புகளின் ஊடாக ஏற்படுத்தப்படும் இறைத்திரட்சியானது அனைத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற செலவுக் குறைப்புகளுக்கு மாறாக 'பணத்திற்கான பெறுமதி' உடாயங்களின் ஊடாக அடையப்படல் வேண்டும். இது தொடர்பில் உயர்ந்தளவான பொருளாதாரப் பெறுமதி மற்றும் எதிர்கால வளர்ச்சி சாத்தியப்பாடு என்பவற்றை உருவாக்குகின்ற உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களை தெரிவுசெய்வதன் ஊடாக மத்திய அரசாங்கம் மற்றும் உள்ளூராட்சி அதிகாரஸபைகள் என்பன மூலதனச் செலவினங்களை கட்டுப்படுத்துதல் வேண்டும். மேலும், பணி தொடர்பான செயன்முறைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் டிஜிட்டல்மயமாக்குதல் அதேபோன்று உற்பத்தித்திறனற்ற மீண்டெழும் செலவினங்களைக் குறைத்தல் ஆகியவை வினைத்திறன்மிக்க நன்மைகளுக்கும் அரசாங்க செலவினங்கள் மீதான அழுத்தங்களை குறைப்பதற்கும் அவசியமாகும்.

இத்தகைய கடுமையான பொருளாதாரச் சூழலில் நோய்த்தொற்றினால் தோற்றுவிக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற முதலீடுகளுடன் இணைந்த இறைத்திரட்சியும் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படாமல் காணப்படுகின்ற கட்டமைப்பு சீர்திருத்தங்களும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாக அமையக்கூடும். வினைத்திறனற்ற நாட்டத்தில் இயங்குகின்ற அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளின் படுகடன் கடன் சுமையானது அரசாங்கத்தின் சாத்தியமான பொறுப்புக்களாக மாறக்கூடுவதனால் அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகள் தொடர்பான சீர்திருத்தங்கள் இறைச்சிக்கனத்துடன் இணைந்து விரைவாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகள் தொடர்பாக நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்ற பல்வேறுபட்ட சீர்திருத்தங்களாக செலவைப் பிரதிபலிக்கக்கூடிய விலைப் பொறிமுறைகள், வினைத்திறன்மிக்க நன்மைகளுக்கான நிறுவனம்சார் மீள்கட்டமைப்பு, சந்தையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி மற்றும் பணி வழங்கல் என்பன காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, இறைச் சிக்கனத்தின் இலக்குகளை நிறைவேற்றும் வகையில் இறைத்திரட்சி

செயன்முறையின் முன்னேற்றங்களை கண்காணிப்பதற்கும் இறைத்திரட்சி செயன்முறை தொடர்பாக பொதுமக்களின் கவனத்தை பலப்படுத்தல் மற்றும் கொள்கைவகுப்பாளர்களும் அரச அதிகாரிகளும் பொறுப்புக்களை உறுதிப்படுத்தல் என்பவற்றிற்காக சட்டவாக்கம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும். அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகள் தொடர்ந்தும் இரண்டு அரசாங்க வங்கிகளிலும் தங்கியிருத்தலானது இறுதியாக மத்திய வங்கியின் நிதியீட்டத்திற்கு இட்டுச்செல்வதுடன் விலை உறுதிப்பாட்டிற்கும் பாரியளவான சவால்களை உருவாக்குமென்பதை கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஆகையால், அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகள் அவற்றின் தொழிற்பாடுகள் தொடர்பில் பொறுப்புத்தன்மை வாய்ந்தவையாக காணப்பட வேண்டுமென்பதுடன் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கி என்பவற்றின் மீது அவற்றின் படுகடன் சுமைகளை சுமத்துதல் கூடாது.

இலங்கைப் பொருளாதாரமானது இன்று முக்கியமானதொரு கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு இறைத்திரட்சி இன்றியமையாததாக விளங்குவதுடன் இதனை திறம்பட செயல்படுத்துவதில் ஏற்படுகின்ற தாமதமானது பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனினும், இறை விதிகள் மற்றும் இறைத்திரட்சிப் பாதை என்பவற்றைப் பின்பற்றுவதற்கான அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பானது விரும்பப்படுகின்ற பெறுபேறுகளை அடைந்துகொள்வதற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். பரந்தளவிலான அரசியல் கருத்தொற்றுமையின்மை, அதிகாரிகளின் மந்தமான அணுகுமுறை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட குறுகியகால 'வளர்ச்சியை நிறுத்துதல்' மற்றும் தற்காலிக கொள்கைகள் போன்றவை இறைத்திரட்சி செயன்முறையின் தடங்கல்களை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய தடைகள் முற்றுமுழுதாக நீக்கப்படுதல் வேண்டும். அதேநேரம், இறைத்திரட்சியின் வெற்றி மற்றும் அதனது தொடர்ச்சி என்பன பொதுமக்களின் ஆதரவில் பெரிதும் தங்கியிருக்கின்றமையினால் வாக்காளர்களின் தளத்தை மேலும் இறை வல்லமைமிக்க வகையில் மாற்றுவதற்கான பெரும் தூண்டுகோளாக அமைகின்ற 'மானியங்களைப் பெற்றுக்கொள்ளும் எண்ணப்பாங்கின்' பின்விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாருமென்பதுடன் இதனையொட்டி இறை மோசடியை மேற்கொள்கின்ற கொள்கை வகுப்பாளர்களை தடுப்பதற்கும் இது ஏதுவாக அமைகின்றது.

உசாத்துணைகள்

1. Alesina, A., Favero, C., & Giavazzi, F. (2019). Effects of Austerity: Expenditure- and Tax-based Approaches. *Journal of Economic Perspectives*, 33(2), 141-162.
2. Giavazzi, F., & Pagano, M. (1990). Can Severe Fiscal Contractions Be Expansary? Tales of Two Small European Countries. *NBER Macroeconomics Annual*, 5, 75-111.
3. Okwvokwi, J. (2014). Fiscal Consolidation: Country Experiences and Lessons from the Empirical Literature. In A. Charles, & T. Turner-Jones, *Caribbean Renewal: Tackling Fiscal and Debt Challenges* (pp. 103-131). *International Monetary Fund*.
4. Price, R. (2010). *The Political Economy of Fiscal Consolidation*. *OECD Economics Department Working Paper No. 776*.
5. Reinhart, C., & Sbrancia, M. (2011). *The Liquidation of Government Debt*. *NBER Working Paper*.